


05. මෙය රාජ්‍ය ආයතනයක සේවා අවශ්‍යතාවයක් සඳහා සිදු කරනු ලබන තොරතුරු රැස් කිරීමක් වන බැවින් ඉහත වැඩසටහනට අයදුම් කර විදේශ උපාධි (Foreign) යන කරුණ මත ප්‍රතික්ෂේප වූ අයදුම්කරුවෙකු හැර වෙනත් පරිබාහිර පුද්ගලයෙකු මෙම පෝරමයට තොරතුරු ඇතුළත් කළහොත් ඒ සම්බන්ධයෙන් නීත්‍යානුකූල පියවර ගනු ලැබේ.

06. තොරතුරු ඇතුළත් කිරීම සඳහා 2021.01.24 දින මධ්‍යම රාත්‍රී 12.00 දක්වා කාලය ලබා දෙනු ලැබේ. මෙම තොරතුරු ඇතුළත් කිරීම මත පමණක් පදනම්ව උක්ත රැකියා විරහිත උපාධිධාරීන් රැකියාගත කිරීමේ වැඩසටහන යටතේ අභ්‍යාසලාභී උපාධිධාරී පත්වීමක් සඳහා හිමිකම් ඉල්ලා සිටීමට කිසිදු අයදුම්කරුවෙකු සුදුසුකමක් නොලබන බව ද සැලකුව මැනවි.



ජේ.ජේ. රත්නසිරි

ලේකම්
රාජ්‍ය සේවා, පළාත් සභා හා පළාත් පාලන අමාත්‍යාංශය



රාජ්‍ය සේවා, පළාත් සභා හා පළාත් පාලන ආයතන අමාත්‍යාංශය
அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு
Ministry of Public Services, Provincial Councils and Local Government

නිදහස් වතුරගුය, කොළඹ 07, ශ්‍රී ලංකාව. சுதந்திரச் சதுக்கம், கொழும்பு 07, இலங்கை. Independence Square, Colombo 07, Sri Lanka

දුරකථන ලැක්ස් ඊ-මේල් වෙබ් අඩවිය
தொலைபேசி: (94) 011- 2696211- 1 3 தொலைநகல்: (94) 011- 2695279 மின்னஞ்சல்: information@pubad.gov.lk இணையத்தளம்: www.pubad.gov.lk
Telephone (94) 0 1 1 2 1 6 6 0 0 fax E-mail Web Site

මගේ අංකය } PS/GT/2020 } ඔබේ අංකය } දිනය }
எனது இல } } உமது இல } திகதி: }
My No } } Your No } Date } 2021.01.12

பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் செயற்றிட்டம் - 2020

விண்ணப்பித்திருந்த வெளிநாட்டு பட்டதாரிகளின் தகவல்களைத் திரட்டுதல்

வேலையற்ற பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளுக்கு தொழில் வழங்குதல் எனும் விடயத்தின் கீழ் அதிகளரவ சனாதிபதியினால் 2020.02.05ஆந் திகதி முன்வைக்கப்பட்ட அமைச்சரவைக் குறிப்பு மற்றும் அதற்கான அமைச்சரவை அனுமதியைக் கருத்தில் கொள்ளும்போது அதன் மூலம் அனுமதிக்கப்பட்டுள்ளது சுதந்திரக் கல்வியின் காரணமாக தீவெங்கும் அமைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் மூலமாக பட்டம்/டிப்ளோமா வழங்கும் நிறுவனங்களில் பட்டம்/டிப்ளோமா பெற்றிருக்கும் இளைஞர் யுவதிகள் நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்வதன் மூலம், வேலையற்ற இளைஞர் யுவதிகளின் மன உளைச்சலைப் போக்கவும், அவர்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தி அதனூடாக நாட்டை அபிவிருத்தி செய்ய இளைஞர் ஆற்றலைப் பயன்படுத்துவதற்குமாகும். மேலும், மேற்கண்ட திட்டத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்ட அறிவித்தலின்படி, ஒரு விண்ணப்பதாரர் பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட முதல் பட்டப்படிப்பை அல்லது அதற்குச் சமமான தகைமை என பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட டிப்ளோமாவைப் பெற்றிருக்க வேண்டும். பொதுவாக பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவினால் வெளிநாட்டுப் பட்டங்கள் அங்கீகரிக்கவில்லை மற்றும் சில வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் மட்டுமே பட்டம் வழங்கும் நிறுவனங்களாக அங்கீகரிக்கப்படுகின்றன.

02. எனவே, மேற்கண்டவற்றைக் கருத்தில் கொண்டு, மேற்கண்ட திட்டத்திற்கு விண்ணப்பித்த வெளிநாட்டு பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்க எனக்கு எந்த ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. இருப்பினும், இச் செயற்திட்டத்துக்கு வெளிநாடுகளில் இருந்து பட்டம் பெற்ற சுமார் (4096) பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளதாலும், வேலை வாய்ப்பொன்றை வழங்குமாறு தொடர்ந்து கோரிக்கைகள் வந்துள்ளதாலும், பட்டதாரிகள் பட்டம்பெற்ற விடயப்பரப்பை அடையாளம் கண்டு அரச சேவையின் தேவைகளுக்கு ஏற்ப பொருத்தமான பட்டதாரிகளைத் தேர்வுசெய்து **கஷ்டப் பிரதேசங்களில் நிலவும்** கல்வி, சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பங்களிக்க முடியுமா என்பது தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்தை ஈர்த்துள்ளது.

03. அதன்படி, மேற்கண்ட திட்டத்திற்கு விண்ணப்பித்த இத்தால் வெளியிடப்பட்டிருக்கும் வெளிநாட்டு பட்டதாரிகளின் பட்டதாரி பின்னணியைப் பற்றிய தகவல்களை சேகரிக்க கூகிள் படிவமொன்று (Google Form) அறிமுகப்படுத்தப்படும்.

04. இக்கடிதத்துடன் வெளியிடப்பட்டிருக்கும் பெயர்ப்பட்டியலில் பெயர் வெளியிடப்பட்டுள்ள ஒவ்வொரு விண்ணப்பதாரியும் <https://bit.ly/35O7uQ8> என்ன இணைப்பினுள் பிரவேசித்து தமது பெயரின் முன்னாலுள்ள தொடரிலக்கத்தை (Reference No) சரியாகக் குறிப்பிட்டு படிவத்தை பூர்த்திசெய்யத் தொடங்க வேண்டும். தொடரிலக்கம் (GT/2020/F/--) எனும் வடிவத்திலிருக்கும். படிவத்தில் கோரப்பட்ட அனைத்து தகவல்களும் உள்ளிடப்பட வேண்டுமென்பதுடன் மற்றும் முழுமையற்ற தகவல்கள் உள்ளீடு செய்வதால் அல்லது தவறான தகவல்கள் உள்ளீடு செய்வதால் ஏற்படும் விளைவுகளை விண்ணப்பதாரே பொருப்பேற்க வேண்டும்.

05. இது அரச நிறுவனமொன்றின் சேவை அவசியம் கருதி செய்யப்படும் தகவல் சேகரிப்பாவதுடன் மேற்குறிப்பிட்ட செயற்திட்டத்துக்கு விண்ணப்பித்து வெளிநாட்டுப் பட்டம் (Foreign) எனும் அடிப்படையில் நிராகரிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரிகளைத் தவிர வேறு எந்தவொரு நபரும் இந்தப் படிவத்தில் தகவல்களை உள்ளீடு செய்தால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

06. தகவல்களை உள்ளீடு செய்வது தொடர்பாக 2021.01.24ஆந் திகதி நல்லிரவு 12 மணிவரை காலம் வழங்கப்படும். இத் தகவல்களை உள்ளீடு செய்வதனால் மாத்திரம் குறித்த வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் செயற்திட்டத்தின் கீழ் பட்டதாரிப் பயிலுனர் நியமனம் தொடர்பாக உரிமை கோருவதற்கு எந்தவொரு விண்ணப்பதாரியும் தகைமையடைவதில்லை என் கவனத்தில் கொள்ளவும்.

ஓப்பம்./ஜே.ஜே. ரத்னசிரி

செயலாளர்

அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு